மத்திய அரசிடமிருந்து உதவி கோரமாட்டேன் என முதல் அமைச்சர் சட்டப் பேரவை நடக்கும்போது பேரவைக்கு வெளியே பேட்டியை குறித்து.

[1975 மார்ச் 17

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தமிழர்கள் என்பதாலேயே எல்லோரும் தமிழ் உணர்ச்சி படைத்தவர்களாக இருப்பதில்லை. மராட்டிய மாநிலத்தில் வறட்சி ஏற்பட்டபோது, 75 கோடி ரூபாய்க்கு மேல் அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த திரு. சவான் வழங்கினார். அவர் மராட்டியர் என்று தன்னை மார்தட்டிச்சொல்லிக் கொள்ளலாம். நமக்கு அப்படி இல்லையே ! நம்முடைய தலைவிதி இப்படி ஆகிவிட்டது ! இதே அனந்தநாயகி அம்மையார் அப்போதே (கிருஷ்ணகிரி தேர்தலின் போது) இவரை (சுப்பிரமணியத்தை) அனுப்பாதீர்கள் என்று சொன்னார் ; ஹாண்டேயும் இதே மன்றத்தில் சொனனார். நான் பாவி ; கேட்கவில்லை தவறு செய்துவிட்டேன்.

திருமதி த. ந. அனந்தநாயகி : (சிரித்துக் கொண்டே) முதலமைச்சர் ரொம்ப டேஞ்சரஸ் மனிதராக இருக்கிறார். நான் எந்த கான்டெக்ஸ்டில் சொன்னேன் என்று பார்க்க வேண்டும். காங்கிரஸ் " ஓ " வில் இருந்தேன்—அது அப்போது சொன்னது.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : காங்கிரஸ் " ஓ " வில் இருந்தாலும், " ஆர் " இல் இருந்தாலும் உணர்வுகள் ஒன்றுதான்.

THIRUMATHI JOTHI VENCATACHELLUM : Does the ruling party realise that they have backed a wrong horse ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : அம்மையார் அவர்களே! நிச்சயமாக அந்தக் குற்றத்தை உணர்கிறோம் (சிரிப்பு).

(4) ஒத்திவைப்புத் தீர்மானம்.

கொரக்கவாடி அங்காளம்மன் கோவில் மதில் சுவரும் மண்டபமும் இடிந்ததும், அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதமும் குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்ததாக கொரக்கவாடி அங்காளம்மன் கோவில் மதில் சுவரும், மண்டபம் இடிந்து அதனால் 19 பேர்கள்—ஆறு குழந்தைகள் 4 பெண்கள் உள்பட—மரணமடைந்தது குறித்து விவாதிக்க வேண்டுமென்று திரு. கே. டி. கே. தங்கமணி, திரு. எ. சுப்பிரமணியம், திரு. என். கே. பழனிசாமி, திரு. ஜே. ஜேம்ஸ், டாக்டர் எச். வி. ஹாண்டே, திரு. ஆர். பொன்னப்ப நாடார் ஆகியோர் தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள். சுருக்கமாக இதற்கான அவசியத்தை எடுத்துச் சொல்ல திரு. ஆர். பொன்னப்ப நாடாரை அழைக்கின்றேன்.

திரு. ஆர். பொன்னப்ப நாடார் : பேரவைத் தலைவர் அவர்களே' அண்மையில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றி இந்த மன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்பதற்காக இந்த ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இங்கே ஒரு விபத்து பயங்கரமான முறையில் ஏற்பட்டிருக்கிறது. தென்னாற்காடு மாவட்டத்திலே நடந்த ஒரு திருவிழா

வின்போது இந்த மாதிரியான நிகழ்ச்சி எதிர்பாராத வண்ணம் நடந்திருக்கிறது. பொதுவாக திருவிழா நேரங்களில் கூட்டம் கூடுகிற நேரத்தில் பொது சேப்டியைக் கண்காணிப்பது பொருத்தமாக இருக்கும். அங்கே காவலர்கள் இருந்தார்கள். சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் இருந்தார்கள். இதுபோன்ற மோசமான நிலைமை உருவாகாமல் இருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அவர்கள் எடுத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சின்னஞ்சிறு குழந்தைகள், பெண்கள் எல்லாம் உயிரிழந்து இருக்கிறார்கள். ஏறத்தாழ 22 பேர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். விவரம் பத்திரிகையில் வந்திருக்கிறது. முதலமைச்சர் அவர்களும் ஒரு லட்சம் ரூபாய் தன் பண்டில் இருந்து கொடுத்திருப்பதாக பத்திரிகை வாயிலாகப் பார்த்தேன். உள்ளபடியே இந்த மாதிரி சம்பவங்கள் மேலும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருப்பதே சாலச் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்தினை நான் இங்கே கூறவிரும்புகிறேன். இந்தச் சம்பவம் எப்படி நடந்தது ? எந்தக் காரணத்தினால் நடந்தது என்பதை அறிவதற்கு எல்லோரும் மிக ஆவலோடு இருக்கிறார்கள். ஆகையால் இந்த மன்றத்தின் இதர நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து இதைப்பற்றி விவாதிக்க வேண்டுமென்பதற்காகத்தான் இதைக் கொண்டு வந்திருக்கிறோம்.

DR. H. V. HANDE : Sir, I have given notice that the business ofthe House be adjourned to discuss an urgent matter of public importance namely, the death of at least 6 children and 4 women killed a couple of days ago and on the whole at least 19 persons have been killed. I do not know the exact figure. Probably, right now investigation is going on and the figure may be further increased to 22. There seems to have been a crowd to witness the festival there and about 5,000 people were gathered in that village. Many of them had got up the Mandapam, a dilapidated building and on top of the trees nearby. The point is that this temple was not looked after well and it was in a dilapidated condition. There is also the responsibility of the H.R. & C E. Department to see that the temple buildings are kept in good order. Hearing a sound, the people seemed to have thought that the tree was falling and they rushed outside and there was a collapse of the old building and people got killed.

I am told that the Hon. Chief Minister has given one lakh of rupees from the Chief Minister's Fund to the families of the victims. May I suggest that the quantum of relief may be increased according to casualty list and see that each person gets a little more under this, for, this one lakh may not be sufficient, so that the families of the victims may be rehabilitated.

I know there is no necessity for this adjournment motion but it is only an excuse to bring the matter to the attention of the Government and the Chief Minister and also to elicit more information. Thank you, Sir.

கொரக்கவாடி அங்காளம்மன் கோவில் மதில் சுவரும், மண்டபமும் இடிந்ததும், அதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதமும் குறித்து.

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன்: தலைவர் அவர்களே, தென்னாற்காடு மாவட்டத்தைச் சார்ந்த கொரக்காவடி என்னும் கிராமத்தில் அங்காளம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சிவராத்திரியின் போது பரிவேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயில் அற நிலையத்துறையின் ஆளுகைக்கு உட்பட்டதல்ல. அந்த கிராமத்தில் இருக்கிற மிகச் சிறிய கோயிலாகும்.

இந்தத் திருவிழாவைப் பார்வையிடுவதற்காக கடந்த 13ஆம் தேதி—1975-ம் ஆண்டு மார்ச்சு மாதம் 13-ம் தேதி—பிற்பகல் மூன்று மணி அளவில் பக்கத்து கிராமங்களில் இருந்து வந்த மக்கள் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் கூடியிருந்தார்கள். இவர்களில் பலர் திருவிழாவைப் பார்ப்பதற்கு கோயிலின் மண்டபத்தின் மீதும், அதன் அருகேயுள்ள சுவர் மீதும் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். பலர் சுவரின் ஓரமாகவும் நின்று திருவிழாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மண்டபத்தின் சுமை அதிகமாகி அதன் காரணமாக அது இடிந்து விழுந்தது. அத்துடன் 8 அடி உயரமுள்ள சுவரும் இடிந்து விழுந்திருக்கிறது.

மண்டபம், சுவர் இவை இடிந்து விழுந்ததன் காரணமாக சம்பவம் நடந்த இடத்திலேயே ஒன்பது ஆண்களும், ஐந்து பெண்களும்—அதாவது ஆண்களில் 4 பெரியவர்களும் 5 குழந்தைகளும், பெண்களில் 3 பெரியவர்களும் 2 குழந்தைகளும் இடிபாடுகளில் சிக்குண்டு அந்த இடத்திலேயே மாண்டு விட்டனர். இறந்து போனவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 34 பேர்கள் காயமடைந்தனர். இந்த 34 பேர்களில் 19 பேர்களுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டுவிட்டதால் கடலூரிலுள்ள அரசாங்க மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் எட்டு வயது சிறுவன் ஒருவன் செல்லும் வழியிலேயே இறந்து விட்டான். மேலும் இரண்டு பேர்களை அவர்களது சொந்தக்காரர்கள் தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் சென்றவுடன் இறந்து விட்டார்கள். ஆக இந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆயிற்று. சம்பவ இடத்தில் 14 பேர்களும், மருத்துவமனைக்கு வரும் வழியில் ஒருவரும், சொந்தக்காரர்கள் தங்கள் கிராமத்திற்கு எடுத்துச் செல்லும்போது இரண்டு பேர்களும் ஆக 17 பேர்கள் இறந்து விட்டார்கள்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 18 பேர்களில் 12 ஆண்களும் 6 பெண்களும் இன்றைக்கு அபாய கட்டத்திலிருந்து தாண்டி தற்போது நல்ல நிலைமையில் குணம் அடைந்து வருகிறார்கள். இந்தக் கோவில் மண்டபம் பழங்காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் என்று தெரிகிறது.

மேற்படி திருவிழாவிற்கு காவல் துறையினரிடத்தில் பாதுகாப்பு எதுவும் கேட்கவில்லை.

இவ்விபத்தின் தகவலை அக்கிராம மணியக்காரர் 1975 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13-ஆம் தேதி அன்று தொழுதூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தார். இந்தத் தகவல் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் துறை மேல் அதிகாரிகள், மற்ற அதிகாரிகள் சம்பவம்

நடந்த இடத்திற்கு 1975 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13 -ம் தேதி அன்று மாலை சென்று இருந்தார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கின்றனர். இந்த திருவிழா ஆண்டு தோறும் மகா சிவராத்திரியின் போது நடைபெறுவது. சிறிய கோவில். ஆண்டுதோறும் நடைபெறுகிற திருவிழாவில் சில நூறு பேர் கூடுவார்கள். இந்த ஆண்டு ஆயிரத்திற்கு மேல் கூடியிருக்கிறார்கள். ஆகவே காவல் துறை பாதுகாப்பு கோரப்படவில்லை. இது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இப்படி எதிர்பாராமல் நடந்து விட்ட காரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சருடைய நிதியிலிருந்து உதவி செய்ய வேண்டுமென்று மாவட்ட ஆட்சியாளர் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி 1975-ம் ஆண்டு மார்ச்சு மாதம் 15-ஆம் தேதி மாலையிலேயே இந்த கோவில் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்த குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியிலிருந்து 1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிதி வழங்குவார் என்று தெரிவித்துக்கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் இதன்மீது விவாதம் அவசியம் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத்தலைவர் : மாண்புமிகு அமைச்சர் அவர்களின் விளக்கத்திற்குப் பிறகு அவையின் நிகழ்ச்சிகளை ஒத்திவைக்கத் தேவை இல்லை என்ற காரணத்தால் இதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

(5) கவன ஈர்ப்பு.

கைத்தறித் துணிகள் தேக்கமும், நெசவாளர் பாதிப்பும் குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்ததாக, கவன ஈர்ப்புத் தீர்மானம். பேரவை விதி 41-ன் கீழ், தமிழ் நாட்டில் கைத்தறித் துணிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய அவசரப் பொது முக்கியமான காரியத்தை திரு. பெ. சௌந்தரபாண்டியன், டாக்டர் எச். வி. ஹாண்டே மற்றும் திரு. எ. சுப்ரமணியம் அவர்கள் மாண்புமிகு உணவு-கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வருவார்கள்.

திரு. பெ. சௌந்தரபாண்டியன் : தமிழ்நாட்டில் கைத்தறித் துணிகள் அதிக அளவில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால், நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய அவசரப் பொது முக்கியமான காரியத்தை மாண்புமிகு உணவு-கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன் : தலைவரவர்களே, 1973 ஆம் ஆண்டில், இம்மாநிலத்தில் இதுவரை ஏற்பட்டிராத அளவில், 15 சதவீதத்திலிருந்து 75 சத வீதம் வரை மின்வெட்டு இருந்தது. அதன் விளைவாக. பஞ்சாலைத் தொழில் செய்யும் நூல் உற்பத்தி அதிக அளவில் வீழ்ச்சியடைந்தது. பற்றுக்குறை நிலைமை தொடர்ந்தது. விலை உயர்ந்தது.